Kohinoor Foods Ltd.

Regd./Corporate Office: Pinnacle Business Tower, 10th Floor, Shooting Range Road, Suraj Kund, Faridabad, Haryana-121001, Ph. No. 0129-4242222, Fax No. 0129-4242233 E-Mail: info@kohinoorfoods.in, Visit us at: www.kohinoorfoods.in

CIN - L52110HR1989PLC070351 EXTRACT OF AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULT FOR THE QUARTER/YEAR ENDED ON 3157 MARCH, 2022

		0		Standalon	0		Conso	lidated
S. No.	Particulars	0	Quarter ende	d	Year	ended	Year	ended
NO.	T di dissilato	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021	31.03.2022	31.03.2021
	,	(Audited)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total Income from Operations (net)	4472	2278	1861	10348	4435	10348	26988
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	147	41	-844	-529	-1179	-530	1594
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	125	41	9	-551	-326	-552	2471
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	45	41	-180	-630	-515	-632	2423
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	56	41	-175	-619	-510	-620	2428
6	Equity Share Capital (face value of Rs. 10/-each)	3707	3707	3707	3707	3707	3707	3707
7	Earnings Per Share (of Rs. 10/- each) 1. Basic: 2. Diluted:	0,15 0,15	0.11 0.11	-0.47 -0.47	-1.67 -1.67	-1.38 -1.38	-1.67 -1.67	6.55 6.55

Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Year Ended Financial Results are available on the BSE Limited (BSE) website (www.bseindia.com), National Stock Exchange of India Limited (NSE) website (www.nseindia.com) and on the Company's website (www.kohinoorfoods.in). For Kohinoor Foods Ltd.

(Satnam Arora) Place: Faridabad Jt. Managing Director Date: 30" May, 2022 (DIN:00010667)



CIN L15494RJ1992PLC016617

Regd. Office & Works: SP-916, Phase - III, Industrial Area, Bhiwadi - 301019, Rajasthan, India Tel.: 911-6176727, 911-6128880

AJANTA SOYA LIMITED

Corp. Office: 12th Floor, Bigjo's Tower, A-8, Netaji Subhash Place, Wazirpur District Centre, Delhi-110034 Phone: 011-42515151; Fax: 011-42515100 WEBSITE- www.ajantasoya.com, Email - cs@ajantasoya.com

Extract of Standalone Audited Financial Results for the quarter and year ended 31st March, 2022

(Rs. in Lakhs except EPS)

				Standalone		
SI No.	Particulars	Quarter ended 31.03.2022	Quarter ended 31.12.2021	Quarter ended 31.03.2021	Year ended 31.03.2022	Year ended 31.03.2021
		Audited	Un-audited	Audited	Audited	Audited
1.	Total Income from operations*	33075.27	30951.19	26345.07	135030.07	93902.61
2.	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extra Ordinary items)	1127.38	872.78	1822.43	4986.25	4058.28
3.	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and /or Extraordinary items)	1127.38	872.78	1822.43	4986.25	4058.28
4.	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	908.19	576.53	947.28	4219.93	2514.09
5.	Total Comprehensive income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax)]	1051.27	573.78	951.74	4383.53	2526.31
6.	Equity Share Capital	1609.66	1609.66	1609.66	1609.66	1609.66
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	10709.68 (as on 31.03.2022)	6326.16 (as on 31.03.2021)	6326.16 (as on 31.03.2021)	10709.68 (as on 31.03.2022)	6326.16 (as on 31.03.2021)
8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) -					
	Basic:	5.64	3.58	5.88	26.22	15.62
	Diluted:	5.64	3.58	5.88	26.22	15.62

Note:

Place: Delhi

Date: 30th May, 2022

"Total Income from operations consists of "Revenue from Operations and Other Income".

This Statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS), prescribed under Section 133 of the Companies Act, 2013, and other recognised accounting practices and policies to the extent applicable. The above is an extract of the detailed format of Audited Financial Results filled with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of Audited Financial Results for the

website www.ajantasoya.com. The above results were reviewed by the Audit committee, and thereafter approved by the Board of Directors in their meetings held on 30th May, 2022.

quarter and year ended 31st March, 2022 are available on the Stock Exchange websites: www.bseindia.com and on Company's

Previous year periods figures have been regrouped/reclassified wherever necessary.

On behalf of the Board For Ajanta Soya Limited Sushil Goyal **Managing Director** (DIN: 00125275)

EON HADAPSAR INFRASTRUCTURE PRIVATE LIMITED

CIN: U74210PN2004PTC140101 Regd. Office: Tech Park One, Tower 'E', Next To Don Bosco School, Off. Airport Road, Yerwada, Pune 411 006.

AUDITED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED MARCH 31, 2022

Sr. No.	Particulars	Current three months ended March 31, 2022	(Rs. In Lac For the year ended March 31, 2021
		(Audited)	(Audited)
1	Total Income from Operations	4,200.59	8,810.94
2	Net Profit / (Loss) for the period		
	(before Tax, Exceptional and /or Extraordinary items)	3,254.73	2,327.52
3	Net Profit / (Loss) for the period before tax	0.0000000000000000000000000000000000000	STANDARD AND STANDARD
	(after Exceptional and/or Extraordinary items)	3,254.73	2,327.52
4	Net Profit / (Loss) for the period after tax	(3) 25 (4) (7) (2)	177277750
	(after Exceptional and/or Extraordinary items)	2,530.86	1,678.18
5	Total Comprehensive Income for the period		
	[Comprising Profit / (Loss) for the period (after tax)	0.0000000000000000000000000000000000000	100000000
	and Other Comprehensive Income (after tax)]	2,530.86	1,678.18
6	Paid up Equity Share Capital	115.00	115.00
7	Reserves (excluding Revaluation Reserve)	58,867.91	14,069.15
8	Net worth	58,982.91	14,184.15
9	Paid up Debt Capital / Outstanding Debt	10,918.21	16,325.24
10	Outstanding Redeemable Preference Shares	16,106.41	17,634.93
11	Debt Equity Ratio	0.58 : 1	4.49:1
12			
	(for continuing and discontinued operations) - 1. Basic:	220.07	145.93
	2. Diluted:	210.84	145.93
13	Capital Redemption Reserve	210.04	145.93
14	[1984 P. H.	5,489.05	5,489.05
15		0.39 : 1	0.60:1
10000	Interest Service Coverage Ratio	21.93 : 1	7.72:1

Place: Pune

in an whate xporepapr. in

- The above Financial results have been prepared as per the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015 and have been reviewed and approved by the Board of Directors at its meeting held on May 30, 2022.
- The above is an extract of the detailed format of annual financial results filed with the BSE Limited under Regulation 52 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly, half yearly & annual financial results are available on the websites of the BSE
- For the items in referred the Regulation 52 (4) of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the BSE Limited and can be accessed on www.bseindia.com.

The outstanding redeemable preference shares consist of 2,120 Lacs shares of face value of Rs. 10

- The figures for the corresponding previous period have been regrouped / restated wherever necessary, to make them comparable.
- 6 The management has made an assessment of the impact of COVID-19 on the company's operations, financial performance and position as at and for the quarter & year ended March 31, 2022 and has concluded that the impact is primarily on the operational aspects of the business. In making the assessment management has considered the recoverability of trade receivables, investment and other assets and also considered the external and internal information available up to the date of approval of these financial results including status of existing and future customer agreement, cash flow projections

etc and concluded that there is no significant impact which is required to be recognized in the financial

Sd/-

Director

Sagar Chordia

DIN: 00054123

Sd/

Director

Farookh Khan

DIN: 01323080

results. Accordingly, no adjustments have been made to the financial results.

Read. Office: SCOs No. 33 and 34, RIICO Shopping Complex, Bagru Ext. 1, Bagru, Jaipur-303007. CIN: L17124RJ1997PLC013498; E-mail: compliance@jagjanani.com; Phone: 0141-4104745

JAGJANANI TEXTILES LIMITED

(₹ in '000') 3 months Year 3 months Year ended ended ended ended 31-Mar-22 31-Mar-22 31-Dec-21 31-Mar-21 Total Income from Operations (net) 1381 1383 1065 39 (182)Net Profit/(Loss) from ordinary activities after tax 1085 810 Net Profit/Loss for the period after tax 1085 39 (after Extraordinary items) (182)810 Equity Share Capital 156000 156000 156000 156000 Earning per share (after extraordinary items) (of ₹ 10/- each) (not annualised) Basic & Diluted 0.07 0.002 (0.01)0.005

Note: The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange website, www.bseindia.com.

FOR JAGJANANI TEXTILES LIMITED

Quarter Province Corresponding Veer Veer

Nikhil Sharma Jaipur 30.05.2022 Company Secretary

POSTPONEMENT OF E-AUCTION PROCESS OF SAMTEL COLOR LIMITED - IN LIQUIDATION

This is to inform that the E-Auction of Samtel Color Limited is being rescheduled to 8th June, 2022 from 31st May, 2022 and the last of EMD submission is now extended from 30th May, 2022 to 6th June, 2022 in view of further interest being received from prospective buyers. The schedule of E-Auction is as follows:

"E- Auction date & Time: 8th June, 2022 from 3.00 p.m. to 5.00 p.m. (with unlimited extension of 5 min)."

Further, the last date for submission of the EMDs and other documents to send along the EMD is as follows: "Last date for submission of EMD and documents: 6th June 2022 by

end of the day." The E-Auction has been rescheduled for the purpose of achieving highest

returns to all the stakeholders of the Corporate Debtor. Date: 30-05-2022 Sanjay Gupta

Place: New Delhi Liquidator of Samtel Color Limited (Reg No.IBBI/IPA-001/IP-00117/2017-18/10252)

Address: E-10A, Kailash Colony, Greater Kailash-I, New Delhi-110048 Email: samtel@aaainsolvency.com, sanjaygupta@aaainsolvency.com, assetsale1@aaainsolvency.in

Contact Person: Mr. Raj Kumar & Puneet Sachdeva: +91-8800865284

BHANDARI HOSIERY EXPORTS LIMITED Regd. Office: Bhandari House, Village Meharban, Rahon Road, Ludhiana-141007.

(Punjab) (India) Ph. 88720-16410, FAX 0161-2690394 CIN: L17115PB1993PLC013930 E-mail: bhandari@bhandariexport.com; web: www.bhandariexport.com STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR QUARTER/YEAR ENDED ON 31.03.2022 (Rs. In Lakhs)

Sr Particulars

Dated: 30.05.2022

Place : Ludhiana

Diluted:

Sd/-

io.	Particulars	ended 31.03.2022	quarter ended 31.12.2021	3 months ended 31.03.2021	ended 31.03.2022	ended 31,03,2021
	Total income from operations	9396.79	6835.53	7779.76	28343.62	22606.49
	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	209.46	149.27	185.81	685.01	212.24
	Net Profit / (Loss) for the period before tax (after Extraordinary items)	209.46	149.27	185.81	685.01	212.24
	Net Profit / (Loss) for the period after tax (after Extraordinary items)	195.46	125.27	176.31	627.01	166.89
	Equity Share Capital	1465.27	1465.27	1465.27	1465.27	1465.27
	Total comprehensive for the period (comprising profit/(loss) after other comprehensive income	/// (• /				*
	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year ended 31.03.2021	(*)	50	(2)	6690.15	6077.79
	Earnings Per Share (of Rs. 1/- each)	90000		9799	W/3/8/-	26.22
	Basic :	0.13	0.09	0.12	0.43	0.11
ı	Diluted:	0.13	0.09	0.12	0.43	0.11

Note: (i) The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the BSE/NSE Website i.e. www.bseindia.com and www.nseindia.com and at Company's Website i.e. www.bhandariexport.com. (ii) The figures of previous have been reclassified and regrouped wherever necessary. (iii) The above stated audited financial results for quarter and year ended 31.03.2022 were reviewed and recommended by Audit Committee in its meeting held on 30.05.2022 the same have been approved and taken on record by Board of Directors in their meeting held on 30.05.2022.

> For Bhandari Hosiery Exports Limited NITIN BHANDARI Chairman & Managing Director (DIN: 01385065)

PANKAJ PIYUSH TRADE & INVESTMENT LIMITED CIN: L65990DL1982PLC256291

REGD. OFFICE: 314, 3RD FLOOR, OPPOSITE PLOT NO. 39, RG MALL, SECTOR-9, ROHINI, NEW DELHI-110085

WEBSITE: www.pptinvestment.in , EMAIL: infopptinvestment@gmail.com, PHONE - 011-42804171, 9891442777 EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND FINANCIAL YEAR ENDED 31ST MARCH, 2022 (Rs. In lakhs) Year ended Quarter Ended Particulars 31-03-22 31-Dec-21 31-Mar-21 31-Mar-22 31-Mar-21 (Audited) (Un-Audited) (Audited) (Audited) (Audited)

Total income from operations (net) 41.15 204.16 992.95 40.85 190.78 (70.94)10.35 Net Profit/(Loss) from ordinary activities before tax (68.64)29.15 (2.47)Net Profit/(Loss) for the period after tax (after (53.79)21.81 (53.08)(4.63)(7.57)Extraordinary items) Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax)] and other Comprehensive Income (after tax)] (53.79)21.81 (53.08)(4.63)(7.57)40 40 40 40.00 Paid-Up Equity Share Capital 40. Reserves (excluding Revaluation Reserve as 2498.06 shown in the Balance Sheet) 2498.06 2498.06 2,505.63 2.505.63 Earnings Per Share (before & after extraordinary items) (of Rs. 10/- each) Basic: (13.45)5.45 (13.27)(1.16)(1.89)

Note: The above audited results have been reviewed by the Audit Committee and thereafter approved and taken on record by the Board of Directors at their meeting held on May 30, 2022. The Statutory Auditor of the Company has conducted audit of the Standalone Financial Results for the period ended March 31, 2022. The above is an extract of the detailed format of Audited Financial Results filed with Stock Exchange under Regulation

(13.45)

5.45

(13.27)

(1.16)

(1.89)

33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The Full format of the Quarterly Financial Results are available on the Company's website www.pptinvestment in and on the webiste of stock exchanges Pursuant to Circular No. CIR/CFD/CMD/56/2016 dated 27th May, 2016, we declare that results are not qualified by the Auditors of the Company and the Audit Report issued by them has unmodified opinion.

For Pankaj Piyush Trade & Investment Limited Vinod Kumar Bansal

Managing Director DIN: 00243709 Date: May 30, 2022 Place: New Delhi

SHANKAR LAL RAMPAL DYE-CHEM LIMITED SR CIN: L24114RJ2005PLC021340

S.G. 2730 SUWANA, BHILWARA - 311011, RAJASTHAN, INDIA Website: www.srdyechem.com Email ID: info@srdyechem.com, Ph: 01482-220062

NOTICE OF THE EXTRA ORDINARY GENERAL MEETING Notice is hereby given that the Extraordinary General Meeting ("EGM")of the members of Shankar Lal

Rampal DyeChem Limited will be held onTuesday, 28thJune, 2022 at 3.00 PM through VC/OAVM only, to transact the business as set out in the notice convening the said EGM.

In view of the compliance with circulars issued by Ministry of Corporate Affairs (Circular No. 3/2022) dated 05/05/2022) and by SEBI (Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 13/05/2022), (hereinafter collectively referred to as "Applicable Circulars"),in relation to "Relaxation from Compliance with certain provisions of Listing Regulations due to the Covid-19 pandemic (hereinafter collectively referred to as "SEBI Circulars") to transact the business as set out in the Notice of EGM. Members attending the EGM through VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under

whose e-mail address is registered with the Company or the Depository Participant(s)as on Cut Off date Friday, 27thMay, 2022. The Notice can also be accessed from the websites of the Stock Exchange i.e. BSE Limited ("BSE") Notice will also be available on the Company's website www.srdyechem.com, website of BSE at http://www.bseindia.comand on the website of the National Securities Depository Limited (NSDL) a service provider for voting through remote e-Voting, for participation in the forthcoming EGM through VC/OAVM facility and e-Voting during the EGM at https://www.evoting.nsdl.com PROCESS FOR THOSE SHAREHOLDERS WHOSE EMAIL/MOBILE NO. ARE NOT REGISTERED

In compliance with the above circulars the EGM Notice has been sent in electronic mode to Members

WITH THE COMPANY/DEPOSITORIES. For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned.

copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) by email tocs@srdyechem.com/cameo@cameoindia.com. For Demat shareholders - Please update your email id & mobile no. with your respective Depository

Participant (DP) Pursuant to Section 108 of the Act read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 as amended ("the Rules") and Regulation 44 of the Listing Regulations the Company has engaged the services of NSDL as agency for providing e-voting facility a) The Company has provided the facility for remote e-voting facility prior to the EGM to all its

shareholders to cast their votes electronically on all the resolutions mentioned in the notice of EGM of the Company dated 28thMay, 2022. The manner of voting by the Members holding shares in dematerialised mode, physical mode and for

members who have not registered their email addresses has been provided in the Notice of the EGM. The voting rights of the shareholders/ beneficial owners shall be reckoned proportionate to the equity shares held by them at the end of business hours on 21st June, 2022. The E-Voting shall start on Friday, 24th June, 2022(09:00 AM onwards) to Monday, 27th June, 2022 (Till 05:00 PM); NSDL

will block E-voting after that. A person who is not a member as on the cut-off date, should treat the Notice for information purpose only. Any person who become members of the Company after dispatch of the Notice of the Meeting and holding shares as on the cut-off date i.e., 27thMay, 2022, may obtain the User ID and password for e-voting by sending email intimating DP ID and Client ID / Folio No. at helpdesk.evoting@NSDLindia.com with a copy to cs@srdyechem.com. However, if you are already registered with NSDL for e-voting, you can use your existing User ID and password for

E-voting shall not be allowed beyond 5:00 PM on Monday, 27thJune, 2022. Further the facility for voting through electronic means shall also be available during the EGM, to the

casting your vote.

members who are attending the EGM and have not already cast their vote(s) through remote e-voting.

Members who have cast their vote by remote e-voting may also attend the EGM, but shall not be allowed to vote again at the EGM. The detailed Instructions E-Voting, attending meeting via VC/OAVM, Speaker Registration, etc. are avail-

able in the EGM Notice emailed to members and uploaded on Investor Relation Tab of company's website. i.e., www.srdyechem.com. Members are requested to go through the same. The assistance can be sought from E-Voting Service Provider NSDL atevoting@nsdl.co.in. For and on behalf of

SHANKAR LAL RAMPAL DYE-CHEMLIMITED Date: 28/05/2022 Place: Bhilwara

GLOBAL LONGLIFE HOSPITAL AND RESEARCH LIMITED GLOBAL HOSPITAL

(Rs. In Lakhs except per share data)

CIN: U85110GJ2012PLC068700 **Registered office:** Global Hospital, Opp. Auda Garden, Nr. Water Tank, Bodakdev, Ahmedabad - 380054, Gujarat, India | Tel:-079-29708041

Email Id: investor@globalhospital.co.in | **Website:** www.globalhospital.co.in Extract of Audited Financial Results for the Half Year and Year Ended 31st March, 2022

Half-Yearly 31.03.2022 31.03.2022 31.03.202 **Particulars** Audited Audited Audited 1 Total income from operations (net) 1,303.40 3,304.33 3,276.59 Net Profit / (Loss) for the period (before Tax, (45.58)175.76 571.01 Exceptional and/or Extraordinary items#) 3 Net Profit / (Loss) for the period before tax (45.58)571.01 175.76 (after Exceptional and/or Extraordinary items) 4 Net Profit / (Loss) for the period after tax 357.39 204.70 (259.20)(after Exceptional and/or Extraordinary items Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] 6 Equity Share Capital 700.00 700.00 700.00 Reserves (excluding Revaluation Reserve 996.22 996.22 667.70 as shown in the Audited Balance Sheet of previous year) 8 Earnings Per Equity Share (of Rs. 10/each) (for continuing operations) -Basic: 2.92 (3.70)Diluted: 5.11 2.92 (3.70)Earnings Per Equity Share (of Rs. 10/each) (for continuing operations) -

Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Half Yearly and yearly Financial Results are available on the websites of the Stock Exchange at www.bseindia.comand the company at www.globalhospital.co.in. b) The above results were reviewed by the Audit Committee and approved by the Board

a) The above is an extract of the detailed format of Half Yearly and yearly Financial

of Directors at their meeting held on May 30, 2022. For, Global Longlife Hospital And Research Limited

Place: Ahmedabad **Dhruv Jani** Director (DIN:03154680) Date: 30.05.2022

9.557.57

102.41

102.41

22.76

22.76

7,314.10

102.05

102.05

Whole Time Director

TAAL ENTERPRISES LIMITED CIN: L62200TN2014PLC096373

Regd. Office: 2nd Floor, MMPDA Towers, 184, Royapettah High Road, Chennai - 600014, Tamil Nadu Phone: +91 44 4350 8393, E-mail: secretarial@taalent.co.in, Web: www.taalent.co.in

EXTRACT OF THE STATEMENT OF CONSOLIDTED FINANCIAL RESULTS FOR THE PERIOD ENDED MARCH 31, 2022

(Rs. in Lacs, except earnings per share) Quarter ended Year ended **Particulars** 31-Mar-22 31-Mar-21 31-Mar-22 31-Mar-21 3.555.87 3.016.67 14,137,11 12,383.85 Total Income from operations (Net) Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items) 4,663.82 3,813.73 1,204.32 838.41 Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items) 1,201.21 838.41 4,660.71 3,813.73 Net Profit / (Loss) for the period after tax 3,180.32 (after Exceptional and/or Extraordinary items) 734.57 709.26 3,191.37 Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] 723.63 748.36 3,239.71 3,196.20 Paid-up Equity share capital (Face Value of INR 10/- per share) 311.63 311.63 311.63 311.63 Reserves (excluding Revaluation Reserve) as show

Date: May 30, 2022

Additional information on standalone financial results is as follows:

in the Audited Balance Sheet of the previous year

Earnings Per Share (of INR 10/- each) (a) Basic earnings / (loss) per share

(b) Diluted earnings / (loss) per share

Diluted:

Note:

Particulars 31-Mar-22 31-Mar-21 31-Mar-22 31-Mar-21 Revenue from Operations Profit / (Loss) before tax 13.13 (9.70)846.17 1,038.13 Profit / (Loss) after tax (20.00)(9.70)800.07 The above is an extract of the detailed format of Standalone and Consolidated Financial Results for the quarter and year ended March 31, 2022 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing

23.57

23.57

Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Stanalone and Consolidated Financial Results are available on the Stock Exchange website (www.bseindia.com) and also on the Company's website (www.taalent.co.in). This statement has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their

respective meetings held on May 30, 2022.

For TAAL Enterprises Limited Place: Pune Salil Taneja

WHITE ORGANIC AGRO LIMITED

CIN: L01100MH1990PLC055860 EXTRACT OF (STANDALONE) AUDITED FINANCIAL RESULTS FOR THE

Reg Off: 312A, Kailas Plaza, VallabhBaug Lane, Ghatkopar (East), Mumbai - 400 077; India

OUARTER AND FINANCIAL YEAR ENDED 31ST MARCH 2022 (Rs. In Lacs) Previous Year Previous

Particulars	Year Ended 31st March, 2022	market to be a first to be a f	Quarter Ended 31st March, 2022	A complete to the contract of
10 10 10 Y	(Audited)	(Audited)	(Audited)	(Audited)
Total income from operations (net)	14,804.96	7,877.00	5,838.59	6,588.50
Net Profit / (Loss) from ordinary activities after tax Net Profit / (Loss) for the period after tax	11250400	15.22	408.26	-18.07
(after Extraordinary items) Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive	877.8	15.22	303.04	-18,07
Income (after tax)]	· · · · · · · · · · · · · · · · · · ·			
Equity Share Capital Other Equity (excluding Revaluation Reserve as	3500.00	3500.00	3500.00	3500.00
shown in the Balance Sheet of previous year)* Earnings Per Share (before extraordinary items) (of Rs. 10/- each)	1891.32	1046.77	5	15
Basic:	2.51	0.04	0.87	-0.05
Diluted:	2.51	0.04	0.87	-0.05
Earnings Per Share (after extraordinary items) (of Rs. 10/- each)"			V-0.5000	100-017000
Basic:	2.51	0.04	0.87	-0.05
Diluted	2.54	0.04	0.07	0.05

0.04 0.87 2.51 Note: - The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015 and SEBI Circular dated 5th July, 2016. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange websites. URL- https://www.bseindia.com/xml-data/corpfiling/AttachLive/63e966a7-29c0-41a4-aa2e-4ee775d3cf54.pdf & On Company's Website: http://whiteorganicagro.com/investor_relations.html The above audited financial results were reviewed by the Audit Committee and approved and taken on record by the Board at their meeting held on May 30, 2022. -This statement has been prepared in accordance with the companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable. - Exceptional items

adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind-AS Rules- The Company is not required to

submit a statements of deviation(s) or variation(s) as specified in sub-regulation (1) of regulation 32 of SEBI

By and on behalf of the Board of Directors For White Organic Agro Limited

Aditi Babel Company Secretary & Compliance Officer Date: 30-May-22 Darshak Rupani, Managing Director, DIN: 03121939

(LODr) Regulations, 2015.

'ஆன்லைன்' ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை, மே.31 தமிழ்நாட்டி**ல்** 'ஆன்லைன்' ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அண்ணா தி.மு.க. இருக்கும் இடம் தெரியாமல் படுத்துவிட்டது. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று சசிகலா 'ஏதோ எங்க சொன்னவடன், கச்சேரிக்கு ஆத்துக்காரரும் போகிறார்' என்பது போல, தான் இருப்பதை காட்டிக்கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு (நேற்று) பேட்டியில், அளித்த தமிழக அரசு மீது அவதூறுகளை அள்ளி வீசுவதற்கு முற்பட்டிருக்கிறார்.

இந்த ஓராண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை அறிவித்திருக்கிறார். ஆனால் பூனை கட்டிக்கொண்டால் உலகமே இருட்டு என்று

Total Income from operations (Net)

(before Tax, Exceptional and/or Extraordinary items)

Net Profit / (Loss) for the period before tax

Net Profit / (Loss) for the period after tax

(after Exceptional and/or Extraordinary Items)

after Exceptional and/or Extraordinary items

and Other Comprehensive Income (after tax)]

[Comprising Profit / (Loss) for the period (after tax)

Reserves (excluding Revaluation Reserve) as show

Additional information on standalone financial results is as follows

in the Audited Balance Sheet of the previous year

Particulars

Total Comprehensive Income for the period

Net Profit / (Loss) for the period

Paid-up Equity share capital

Face Value of INR 10/- per share)

Earnings Per Share (of INR 10/- each)

(a) Basic earnings / (loss) per share

(b) Diluted earnings / (loss) per share

respective meetings held on May 30, 2022.

Revenue from Operations

Profit / (Loss) before tax

rofit / (Loss) after tax

Place : Pune

Date: May 30, 2022

சொல்வதை போல, தமிழ்நாட்டில் எந்த நல்லதும் நடைபெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

தமிழக**த்**தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டது இருக்கிறார். சொல்லி கடந்த ஆட்சியில் தி.மு.க. அண்ணா உருக்குலைந்து இருந்த சட்டம்ஒழு**ங்கை** இன்றைக்கு முழுமையாக சீர்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பேணிக்காத்து வருகிறது.

சாதி சண்டை, மத கலவரம் இல்லை

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சாதி சண்டை, கலவரம் மத இல்லை. மிக அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அண்ணா தி.மு.க ஆட்சியின் கடைசி ஓராண்டில் 1.695 கொலைகள் நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் 1,588

கொலைகள் மட்டும்தான் நடந்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொள்ளை 146 சம்பவங்களும், தி.மு.க. ஆட்சியில் 103 கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் கூலிப்படை

(Rs. in Lacs, except earnings per share

14,137.11

4.663.82

4.660.71

3.191.37

3.239.71

311.63

9,557.57

102.41

800.07

For TAAL Enterprises Limited

31-Mar-22 31-Mar-21

31-Mar-22 31-Mar-21

12,383.85

3.813.73

3.813.73

3.180.32

3.196.20

311.63

7,314.10

102.05

102.05

TAAL ENTERPRISES LIMITED

CIN: L62200TN2014PLC096373

Regd. Office: 2nd Floor, MMPDA Towers, 184, Royapettah High Road, Chennai - 600014, Tamil Nadu Phone: +91 44 4350 8393, E-mail: secretarial@taalent.co.in, Web: www.taalent.co.in

EXTRACT OF THE STATEMENT OF CONSOLIDTED FINANCIAL RESULTS

FOR THE PERIOD ENDED MARCH 31, 2022

Quarter ended

31-Mar-22 31-Mar-21

3,016.67

838.41

838.41

709.26

748.36

311.63

22.76

(9.70)

3,555.87

1.204.32

1,201,21

734.57

723.63

311.63

23.57

23.57

(20.00)

The above is an extract of the detailed format of Standalone and Consolidated Financial Results for the quarte

and year ended March 31, 2022 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing

Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Stanalone and Consolidated Financial Results are available on the Stock Exchange website (www.bseindia.com) and also on the Company's

This statement has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their

Quarter ended

31-Mar-22 31-Mar-21

கொலைகள் 30ம், தி.மு.க. ஆட்சியில் வெறும் 18ம் தான் நடந்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளில் 16 முறை போலீஸ் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் இல்லவே இல்லை.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன்' ரம்மி விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆட்சியில் தி.மு.க. 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டம் கொடிக்கட்டி பறப்பது போன்றும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முயன்றிருக்கிறார்.

பொறுத்தவரையில் தி.மு.க.வை 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். அவர்களை அவசர கோலத்தில் சட்டத்தை இயற்றாமல் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, திருத்தங்களுடன் சட்டத்தின் முன்பு நிலைநிறுத்தக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வருகிறது. மிக விரைவில் அந்த சட்டங்கள் கொண்டு வரப்படும்.

தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக சொல்லி இருக்கிறார். அண்ணா தி.மு.க. ஆட்சியில் குட்கா எந்தளவுக்கு இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

தி.மு.க. ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் 90 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 496 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் இங்கு வந்த போது நமது கோரிக்கைகளை மனுவாக கொடுத்திருக்க வேண்டும். அவர் முன்பு இதையெல்லாம் பேசியிருக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். சொல்லி என்னென்ன எற்கனவே பிரதமரிடம் கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டு மாநிலத்தின் இருந்ததோ, அதை உரிமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வலியுறுத்தி இவரை போன்று யாரிடத்திலேயும் மண்டியிட வேண்டிய அவசியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

விரக்தியில் பொய் குற்றச்சாட்டு

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா ஆகியோர் மனுதான் கொடுத்தார்கள் என்று அவர்கள் மீதும் மாசினை கற்பிக்க கூடிய வகையில் எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கிறார். தி.மு.க. பேட்டி அரசு இன்றைக்கு மக்கள் நலனுக்காக பாடுபடுகிறது.

(முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். களத்தில் நின்று பாடுபடுகிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி விரக்தியில் தி.மு.க. ஆட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் சொத்துவரி உயர்வுக்கு அனுமதி: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, மே.31-சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று சொத்து வரி உயர்வுக்கு அனுமதி உள்ளிட்ட கீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மே மாத கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ஆகியோர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 101 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில

முக்கிய தீர்மானங்கள் வருமாறு: 🛨 சொத்து வரி தொடர்பாக பொது கரு**த்**துகள் மக்களிடம் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு, பொது சொத்துவரி சீராய்வை நடைமுறைப்படுத்த அளிக்கப்பட்டுள்ளது.

★ சலூன் கடைகள், அழகு நிலையங்கள் அமைப்பதற்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையான உரிமம் பெற புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

\star ராணிமேரி கல்லூரி வளாகத்தில் ரவீந்திரநாத் தாகூர் சிலை, கிண்டி காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்அமைச்சர் டாக்டர் அண்ணா ப.சுப்பராயன் சிலை, பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சிலைகள்

ചുബ റക്ക அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட் சிக்கு சொந்தமான பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிர்பயா நிதியின் கீழ் ரூ.5 கோடி 46 லட்சக்கு 60 ஆயிரத்து 827 மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

★ பெருநகர சென்னை மாநகராட் சி மின் பணி களுக்கு மொத்த விலைக்கு கொள்முதல் பெறப்பட்ட பெட்ரோலை சில்லரை விற்பனையில் குறைவாக உள்ளது. எனவே காலங்களில் வரும் சில்லரை விற்பனையில் பெட்ரோல் கொள்முதல் செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

\star சென்னை மாநகர ஆஸ்பத்திரி களின் சேவைகளின் தரத்தை மேம்படுத்த புதிய செயல்திட்டம் உள்ளிட்ட 101 தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள்

செயல் இயக்குனர் மற்றும் சேர்மன DIN:0052648

அளிக்கும் புகார்களில் மாநகராட்சி அல்லாமல் மற்ற குறைகளும் வரு கின்றன. இந்த குறைகள் குறித்து அதிகாரி சம்பந்தப்பட்ட களிடம் நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை கவுன்சிலர்கள் சிலர் வைத்தனர். மேலும் தி.மு.க. மாமன்ற ராமலிங்கம், தலைவர் . மேயர் மகேஷ்குமார் ஆகியோரும், 'சென்னை மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய

மேம்படுத்த முடியும் என கூறினர். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, முதலமைச்சரிடம் 'இதுகுறித்து ஆலோசித்து உரிய நடவடி**க்**கை

உள்ளிட்ட பல துறை அதிகாரிகள்

அடங்கிய ஒருங்கிணைந்த குழுவை

ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம்

மாநகராட்சியின்

எடுக்கப்படும் என்றார். பேசிய தொடர்ந்து 145வது அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் சத்தியநாதன், 'சிறப்பாக செயல்பட்டு வந்த அம்மா உணவகம் மூடி கிடப்பதாக மேயர் கூறுகிறார். அம்மா உணவகம் தொடர்<u>ந்து</u> செயல்பட

மேயர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அம்மா உணவக பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றார்.

அம்மா உணவகம் பற்றி பேசியதும், தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

6வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியம் பேசும்போது, 'அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இருப்பதுபோல, மா<u>ந</u>கராட்சி கூட்டரங்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

139வது ம.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணி கூறுகையில், "பெண்களுக்கு மாநகர பஸ்சில் இலவச பயணம் என அறிவித்துள்ளது போல, மாநகரா**ட்**சி கவன்சிலர்களுக்கும் மெட்ரோ ரெயில்களில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

W

W.S. INDUSTRIES (INDIA) LIMITED CIN: L29142TN1961PLC004568

Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116

வளர்ச்சியை

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2022

(under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)

			STANDALONE		(CONSOLIDATED					
S. No.	Particulars	Quarter Ended 31st March 2022 Audited	12 Months Ended 31st March 2022 Audited	Quarter Ended 31st March 2021 Audited	Quarter Ended 31st March 2022 Audited	12 Months Ended 31st March 2022 Audited	Quarter Ended 31st March 2021 Audited				
1	Total income from										
Ċ	operations (net)	9.27	9.27	_	9.67	9.67					
2	Net Profit / (Loss) for the	0.27	0.27		0.07	0.07					
-	period (before Tax,										
	Exceptional / Extraordinary										
	items)	(11.56)**	(383.34)**	(625.83)	(14.72)**	(393.39)**	(626.49				
3	Net Profit / (Loss) for the	(11100)	(000.0.7)	(020.00)	(/	(000.00)	(020.10				
•	period (before Tax, after										
	Exceptional / Extraordinary										
	items)	431.37**@	(5931.41)**@	(539.45)	428.20**@	(5941.47)**@	(540.13				
4	Net Profit / (Loss) for the		,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,	, , , , , ,		,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,	,				
	period (after Tax, after										
	Exceptional / Extraordinary										
	items)	431.37**@	(5931.41)**@	(539.45)	428.20**@	(5941.47)**@	(540.13				
5	Total Comprehensive income										
	for the period {Profit/(Loss)										
	for the period (after Tax) and										
	other Comprehensive income										
	(after Tax)}	431.37**@	(5931.41)**@	(539.45)	439.34**@	(5930.33)**@	(540.13				
6	Equity Share Capital	2626.06	2626.06	2626.06	2626.06	2626.06	2626.0				
7	Reserves(excluding										
	Revaluation Reserve) as										
	shown in the audited										
	Balance Sheet of the										
	Previous year			(14845.50)			(14850.89				
8	Earnings Per Share (for										
	continuing and discontinuing										
	operations) (of ₹ 10/- each)										
	a) Basic	(21.56)	(22.99)	(2.15)	1.57	(22.98)	(2.15				
	b) Diluted	(21.56)	(22.99)	(2.15)	1.57	(22.98)	(2.15				

Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the audited Financial Results for the quarter and year ended 31st March 2022 are available on the Stock Exchange Websites (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in/KYC)

2. The above results were reviewed by the Audit Committee, approved and taken on record by the Board at its meeting held on 30th May 2022, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.

3. The Group is adopting Indian Accounting Standards (Ind AS) and this financial results for the Quarter and year ended 31st March 2022 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant Rules issued thereunder and in terms of SEBI circular no.CIR/CFD/FAC/62/2016 dated 5th July 2016.

4. Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this year's classifications and as per amended schedule iii to the Companies Act, 2013 vide Notification dated 24th March 2021.

5. The figures for the quarter ended 31st March 2022 are the balancing figures between the audited figures in respect of full inancial year and the published year to date figures upto the third quarter of the financial year. STANDALONE:

 $6. The \, status \, of \, production \, and \, related \, activities \, remains \, unchanged \, as \, reported \, for \, the \, previous \, quarters.$

7. ** Interest Expenses has been provided as per the definitive settlement agreements entered into with the secured lenders.

8. For the current year under review, Chennai Insulator division and Visakhapatnam Insulator division are being considered as "Discontinued Operations". Turnkey Project Business Segment is considered as "Continuing Operations". Accordingly adjustments are shown separately in the statement of profit and loss under Ind AS 105. 9. @As required under Ind AS 36 Impairment amounting to ₹ 4979.84 lakhs has been provided for the year ended 31st March 2022

in the books of Vizag Insulator Division (considered as discontinued operations w.e.f. 01.10.2019) arising from the definitive agreements entered into by the Company with M/s. Winwin Speciality Insulators Limited for the transfer of Vizag Unit/Plant/Undertaking. The provision made earlier in the year ended 31st March 2021 amounting to ₹ 4618.93 lakhs stands

10. The Company has considered Electro-porcelain products and Turnkey Projects business segment as the primary segment for disclosure.

11. The Company clarifies that its Project Business vertical is currently functioning at a low scale because of inadequacy of funds. However, the Company has initiated various steps in connection with the re-vitalization and long term stability and growth of its Turnkey Project Business Unit for which the potential and opportunity exists after the balance sheet is restructured. In Turnkey Project Business Unit, necessary steps have been taken from the last quarter of the period under review for the procurement of further materials and site related activities have been reactivated to execute and complete the various projects on hand.

These first steps will lead to the revival of activities of the company. Hence, the company continues to prepare its $\sf Accounts$ and the Statement of audited financial results on a 'going concern' basis of accounting.

12.Details of this restructuring exercise:

(i) The Company has made the final payment on 4th January 2022 under settlement agreements entered into with the secured enders viz, Edelweiss Asset Reconstruction Company Limited, Allium Finance Private Limited and IDBI Trusteeship Services Limited (acting in its capacity as trustee for and on behalf of the debenture holders of the Company) (jointly "Edelweiss Group") With the above settlements, all the necessary charges with respect to the Chennai Property were released.

(ii) Completed the transfer and other related actions pertaining to the Immovable Property admeasuring 6.58 acres of land at Porur to its wholly owned subsidiary M/s. Vidagara Tech Park Private Limited for a consideration of Rs. 141,79,90,000/-

(iii) Cessation of control in the Subidiary M/s. Vidagara Tech Park Private Limited took place w.e.f. 4th March 2022. (iv) The outstanding loan payable to M/s. Trala Electromech Systems Private Limited was restructured into 3,55,00,000 fully paid

up, unlisted, secured, redeemable Non Convertible Debentures, having a face value of Rs. 10/-(v) The Company has settled the Remaining Debt outstanding with respect to Visakhapatnam Unit with the Edelweiss Group on 13th April 2022 as full and final settlement with release of all claims outstanding against the Company. With the above

Settlements, all the necessary charges with respect to the Vizag Unit were released. (vi) Completed the transfer of Vizag Unit/Plant/Undertaking to M/s. Winwin Speciality Insulators Ltd. on 27th April 2022 for a

consideration of Rs. 20,85,00,000/-(vii) After completing the financial restructuring of the Company, the Company is raising funds by way of preferential issue

(intimated to the stock exchanges on 30th April 2022) to strengthen the operating position of the Company to enable participation in emerging opportunities in the infrastructure space and turn key project segments.

(viii) A Share Purchase Agreement ("SPA") has been executed for the sale of the promoter group holding which will result in the

 $change \ of \ management \ control \ and \ correspondingly, \ the \ acquirers \ becoming \ the \ new \ promoters \ of \ the \ Company \ and \ correspondingly.$ (ix) The SPA and the Preferential Issue have triggered open offer under Regulations 3 & 4 of the Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 and the acquirers have made Public Announcement or

April 30, 2022 followed by the necessary consequential actions under the regulations. CONSOLIDATED: 13.The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary

Companies. The Parent Company with its subsidiaries constitute the Group. 14. The Subsidiary Companies considered in the consolidated financial statements are Vidagara Tech Park Private Limited (100% WOS upto 4th March 2022) and WS Insulators Private Limited, whose country of incorporation are in India and the percentage of voting power by W.S. Industries (India) limited as on 31st March 2022 is Nill and 100% respectively.

for W.S. Industries (India) Limited 30th May, 2022

CIN: U74999TN2018PLC125880

Veranda

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

Whole Time Director

பதிவு அலுவலகம்: 34, திருமலை சாலை, தி நகர், சென்னை, தமிழ்நாடு 600 017 Email:Contact@verandalearning.com | Telephone:+91 44 4296 777 | Website:www.verandalearning.com

31 மார்ச், 2022–ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் அறிக்கை

(ஒரு பங்கு தரவு தவிர ரூ.லட்சத்தில்)

	தனியானது					ஒருங்கிணைந்தது			
व्यीकामुक्तां कर्ता	முடிந்த மூன்று மாதங்கள்		முடிந்த ஆண்டு		முடிந்த மூன்று மாதங்கள்		முடிந்த ஆண்டு		
	31 மார்ச் 2022	31 மார்ச் 2021	31 மார்ச் 2022	31 மார்ச் 2021	31 மார்ச் 2022	31 மார்ச் 2021	31 மார்ச் 2022	31 மார்ச் 2021	
		தணிக்கை செய்யாதது	தணிக்கை யானது	தணிக்கை யானது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை யானது	தணிக்கை யானது	
மொத்த வருமானம்	509.06	285.34	1,352.43	305.34	2,941.27	172.20	7,560.15	254.44	
வரி, விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்)	(471.02)	16.65	(1,269.60)	(125.63)	(2,200.56)	(505.31)	(6,120.81)	(828.42)	
தொடர் செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(474.70)	17.44	(1,264.99)	(124.84)	(2,093.79)	(504.52)	(5,849.49)	(827.63)	
தொடர் மற்றும் திறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் திகர லாபம்/(தஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(474.70)	17.44	(1,264.99)	(124.84)	(2,093.79)	(504.52)	(5,849.49)	(827.63)	
மொத்த விரிவான வருமானம்	(478.31)	17.44	(1,270.21)	(124.84)	(2,099.87)	(498.03)	(5,855.46)	(827.63)	
செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.1/—)	4,117.70	700.00	4,117.70	700.00	4,117.70	700.00	4,117.70	700.00	
முந்தைய கணக்கியல் ஆண்டின் இருப்புநிலைக் குறிப்பின்படி மறுமதிப்பீட்டு கையிருப்புகளைத் தவிர்த்து இருப்புக்கள்		8083	.02		3,580.28				
தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து ஒரு பங்கு சம்பாத்தியத்திற்கான லாபம்/(நஷ்டம்) (முகமதிப்பு ரூ.1/—) அடிப்படை	(1.38)	0.15	(3.67)	(1.10)	(6.07)	(4.44)	(16.96)	(7.29)	
தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து ஒரு பங்கு சம்பாத்தியத்திற்கான லாபம்/(நஷ்டம்) (முகமதிப்பு ரூ.1/—) பலமிழந்தது	(1.38)	0.15	(3.67)	(1.10)	(6.07)	(4.44)	(16.96)	(7.29)	
	மொத்த வருமானம் வரி, விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) தொடர் செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்) தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின்) மோத்த விரிவான வருமானம் செனுத்தப்பட்ட சமாங்கு மூலதனம் (முகமதிப்பு ஒங்வொன்றும் ரூ 1/—) முந்தைய கணக்கியல் ஆண்டின் இருப்புநிலைக் குறிப்பின்படி மறுமதிப்பீட்டு கையிருப்புகளைத் தவிர்த்து இருப்புக்கள் தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து ஒரு பங்கு சம்பாத்தியத்திற்கான லயம்/(நஷ்டம்) (முகமதிப்பு ரூ 1/—) அடிப்படை	விவரங்கள் 31 மார்ச் 2022 தனிக்கை செய்யாதது மொத்த வருமானம் 509.06 வரி, விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) (471.02) தொடர் செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) (474.70) தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) (474.70) மோத்த விரிவான வருமானம் (478.31) செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் சூ.1/-) முந்தைய கணக்கியல் ஆண்டின் இருப்புநிலைக் குறிப்பின்படி மறுமதிப்பீட்டு கையிருப்புகளைத் தவிர்த்து இருப்புக்கள் தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருத்து ஒர பங்கு சம்பகத்தியத்திற்கான லாபம்/(நஷ்டம்) (முகமதிப்பு கு.1/-) அடிப்படை (1.38)	விவரங்கள் முடித்த முன்று மாதல்கள் 31 மார்ச் 2022 31 மார்ச் 2022 31 மார்ச் 2022 தணிக்கை செய்யாதது தணிக்கை செய்யாதது தணிக்கை செய்யாதது வி. விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) 509.06 285.34 வி. விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) (471.02) 17.44 தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருத்த வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) (474.70) 17.44 மொத்த விரிவான வருமானம் (478.31) 17.44 செலுத்தப்பட்ட சமயங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் கு.1/-) 4,117.70 700.00 முத்தைய கணக்கியல் ஆண்டின் இருப்புதிலைக் குறிப்பின்படி மறுமதிப்படுட்டு கையிருப்புகளைத் தவிர்த்து இருப்புக்கள் 8083 தொடர் மற்றும் நிறுத்பப்பட்ட செயல்பாடுகளிலிருத்த ஒரு பங்கு சும்பாத்தியத்திறகான லாபல்/(தஷ்டம்) (முகைநிப்பு கு.1/-) அடிப்படை (1.38) 0.15	முடித் முன்று மாதங்கள் முடித் முன்று மாதங்கள் முடித் முன்று மாதங்கள் முடித்த முன்று முதங்கள் முடித்த முன்ற மானம் 31 மளர்ச் 2022 31 மளர்ச் 2022 31 மளர்ச் 2022 31 மளர்ச் 2022 தணிக்கை மூனிக்கை மூனிக்கை மூனிக்கை மூனிக்கை மூற்றும் அன்ற மாய் முற்றம் அன்ற மாய் முற்றம் அன்ற முற்றும் முற்றும் முற்றும் அன்ற முற்றும் அன்ற முற்றும் அன்ற முற்றும் முற்றும் முற்றும் அன்ற முற்றும் முற்றும் அன்ற முற்றும் முற்று முற்றும் முற்றும் முற்றும் முற்றும் முற்றும் முற்று முற்றும் முற்றும் முற்றும் முற்றும் முற்றும் முற்று முற்றும் முறை முற்றும் முற்றும் முற்றும் முற்றும் முற்	பிவரங்கள் இவரங்கள் முடிந்த மூன்று மாதங்கள் முடிந்த ஆண்டு 31 மார்ச் 2022 31 மார்ச் 2021 31 மார்ச் 2022 32 32 32 32 32 32 32 32 32 32 32 32 3	பிவரங்கள் விவரங்கள் முடித்த மூன்ற மாதங்கள் முடித்த மூன்ற மாதங்கள் முடித்த மூன்ற மாதங்கள் விவரங்கள் விவர	முடித்த மூன்ற மாதங்கள் முடித்த ஆண்டு முடித்த ஆண்டு முடித்த ஆண்டு முடித்த மூன்ற மாதங்கள் முடித்த மூன்ற மாதங்கள் முடித்த ஆண்டு முடித்த ஆண்டு முடித்த ஆண்டு வி மார்ச் 2022 31 மார்ச் 2023 32 மார்ச் 2023	முடித்த முன்ற மாதங்கள் முடித்த மூன்ற மாதங்கள் முடித்த முன்ற மாதம் வெய்யாதது வரியான்ற வ	

் திதிநிலை முடிவுகள் மே 29, 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, மே 30, 2022 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

ந்திதிலை முடிவுகளின் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு/ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்கேஞ்ச் இணையதளம் www.bseindia.com, www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.verandalearning.com—ல் உள்ளது.

பிஓசிஎல் எண்டர்பிரைசஸ் லிமி

பதிவு அலுவலகம் : வெல்லிங்டன் கிரசண்ட், முதல் மாடி, எண்.6/2, பைகிராப்ட்ஸ் கார்டன் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600006 தொலைபேசி : 044-4914 5454. தொலைநகல் : 044-4914 5454. Email: corprelations@poel.in; Website: www.poel.in CIN: L52599TN1988PLC015731

இந்திய கணக்கியல் தரவரிசையின்படி. 31.03.2022-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

ഖ. ഒൽ.	விவரங்கள்	மார்ச் 31, 2022 அன்று முடிவடைந்த காலாண்டு	மார்ச் 31, 2022 அன்று முடிவடைந்த காலத்திற்கான தொகைகள்	மார்ச் 31, 2021 அன்று முடிவடைந்த முந்தைய காலாண்டு	மார்ச் 31, 2021 அன்று முடிவடைந்த காலத்திற்கான தொகைகள்
		(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்பட்டது)
1	செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமாணம்	15,039.46	49,783.09	11,338.60	31,888.41
2	வரி மற்றும் தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர(இரையம் / (நஷ்டம்)	54.41	319.51	126.13	176.12
3	தனிப்பட்ட வகைகளுக்குப் பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர (இலாபம் / (நஷ்டம்)	54.41	319.51	126.13	176.12
4	தனிப்பட்ட வகைகளுக்குப் பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர(இலாயம்/(நஷ்டம்)	58.15	337.12	101.43	144.90
5	இதர விரிவான வருமானம் (வரி நிகரம்)	4.84	4.84	23.79	23.79
6	நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமாணம் (நடப்புக் காலத்திற்கு வரிக்குப்பின் இரைபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப்பின் இதர விரிவான வருமாணம்	62.99	341.96	125.22	168.69
7	சமபங்கு மூலதணம் (முகமதிப்பு ரூ.10/- ஓவ்வொரு பங்கிற்கும்)	557.60	557.60	557.60	557.60
8	ரிசர்வுகள் மறு மதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக முந்தைய கணக்காண்டு அறிக்கையின் படி	NA	3,309.06	NA	2,967.11
9	ஒரு பங்கு வருமாணம் ரூ.10/- ஓவ்வொன்றும் (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு)				
	அ. அடிப்படை ஆ. டைல்யூட்டட்	1.04 1.04	6.05 6.05	1.82 1.82	2.60 2.60

குறிப்புகள் :

மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் பங்கு சந்தைகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள 31.03.2022 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் 12 மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். 31.03.2022 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் 12 மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பிஎஸ்இ லிமிடெட்டின் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.poel.in ஆகியவற்றில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. பிஓசிஎல் எண்டா்பிரைசஸ் லிமிடெட்டிற்காக

ஒப்பம்/-திவாகர் பன்சால்

இடம் : சென்னை தேதி : 30.05.2022

மேலாண்மை இயக்குநர்

DIN: 00232565